

பரீட்சார்த்திகளுக்கான அறிவுறுத்தல்கள்

1. **Create new account** ஐக் Click செய்து பதிவுசெய்யும் படிவத்தை (Registration form) பூரணப்படுத்துக. உங்கள் பயனர் பெயர் (user name), கடவுச்சொல் (password) என்பவற்றை எதிர்காலப் பாவனைக்காக ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவும்.
2. உங்களால் உருவாக்கப்பட்ட User name, Password ஐப் பயன்படுத்தி முறைமைக்குள் உள் நுழைக(login)
3. கட்டுரை வகை வினாக்களின் முடிவில் உங்கள் செய்கையை NIC_NO எனும் (NIC_NO.JPG, NIC_NO. PNG, NIC_NO .DOC) பெயரில் சேமிப்பதற்கு உங்களுக்கு அறிவுறுத்தல்கள் தரப்பட்டுள்ளன. இங்கு NIC_NO என்பது உங்கள் தேசிய அடையாள அட்டை இலக்கமாகும். அதற்கேற்ப செய்கையைச் சேமிக்கும் போது உங்கள் தேசிய அடையாள அட்டை இலக்கத்தைப் பயன்படுத்த வேண்டும் (உ+ம் :123456789V / 123456789123).
4. I.வினாத்தாளினுள் பிரவேசிப்பதற்கு முதலில் Home page இலுள்ள **GIT Online Exam** எனும் விடயத்தை தெரிவு செய்க.

II.பின் Self-Enrolment (Student) இன் கீழ் உள்ள **Entrol me** எனும் பொத்தானைத் தெரிவுசெய்க.

III.இறுதி வினாவைத் தெரிவு செய்து விடையளித்த பின்பு **Finish Attempt** ஐத் தெரிந்து அதன் பின்பு **Submit All And Finish** ஐக் Click செய்து விடையளித்து முடிந்ததை உறுதிப்படுத்திக் கொள்க (கவனிக்க: முன்மாதிரி வினாத்தாள்களுக்காக தரப்பட்டுள்ள காலவரையறை முடிவடைந்ததும் தன்னிச்சையாக வினாத்தாள்களுக்கு விடையளிப்பது முற்றும்பெற்றுவிடும்).
- V. தேவையாயின் மீண்டும் எத்தனை தடவையாயினும் முன்மாதிரி வினாத்தாள் செய்து பார்க்கமுடியும்.
5. இது தொடர்பான பிரச்சினை அல்லது ஆலோசனைகளுக்கு 0112-787215, 0112-285779 எனும் தொலைபேசி எண்களுடன் தொடர்பு கொள்ளவும். அல்லது GIT 2018 வலைப்பக்கத்தின் முடிவில் உள்ள Give a feedback ஐ Click செய்து அதில் உங்கள் இடர்பாடுகள், அபிப்பிராயங்கள் மற்றும் ஆலோசனைகளைக் குறிப்பிடுங்கள்.